

தமிழ் வளர்ச்சித் துறை

75வது சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவை முன்னிட்டு, தமிழ் வளர்ச்சித் துறை - தமிழக அரசின் வழிகாட்டுதலுடன், அண்ணா பல்கலைக்கழகத்தின் மாண்பமை துணைவேந்தர், முனைவர் R. வேல்ராஜ், பதிவாளர், முனைவர் G. ரவிக்குமார், இயக்குனர் முனைவர் P . ஹரிஹரன் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் அரியலூர் வளாகத்தின் புலமுதல்வர், முனைவர் P. செந்தமிழ்ச் செல்வன் ஆகியோரின் சீரிய முயற்சியில் உருவாக்கப்பட்டது.

இத்துறை அண்ணா பல்கலைக்கழகம் அரியலூர் வளாகத்தின் பல்வேறு துறைகளை தேர்ந்தெடுத்து பயிலும் மாணவ மாணவியருக்கு தமிழ் இலக்கியம், கவிதை மற்றும் கட்டுரை ஆகியவற்றை அறிமுகப்படுத்தும் பொருட்டும், இவற்றில் பரிச்சயம் உள்ள மாணவ மாணவியர் மேலும் தங்களது மொழியாற்றல் மற்றும் சிந்திக்கும் திறனை வளர்த்துக்கொள்ளும் பொருட்டும் உருவாக்கப்பட்டது.

பொறியியல் பயிலும் மாணவ மாணவியர் மரபிலக்கியம், நவீன தமிழிலக்கியம், மரபுக்கவிதை, புதுக்கவிதை மற்றும் தமிழ் உரைநடை ஆகியவற்றில் தங்களது கருத்துக்களை அவர்களுக்குகிடையே குழுவிவாதம், பேச்சு போட்டி, கட்டுரை போட்டி மற்றும் உரையாடல் வழியாக வெளிப்படுத்த களம் அமைத்துக்கொடுப்பதுவே இத்துறையின் முக்கிய நோக்கமாகும்.

75 வது சுதந்திர திருநாள் அமுத பெருவிழா

பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டி

அறிக்கை வெளியீடு

75 வது சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவை முன்னிட்டு 12.08.2022 வெள்ளிக்கிழமை மாலை 3.00 மணியளவில் பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டி வளாகத்தில் நடைபெற்றது.

போட்டிகளை கல்லூரியின் புலமுதல்வர், முனைவர் P. செந்தமிழ்ச் செல்வன் அவர்கள் துவக்கி வைத்தார்,

கணினிப்பொறியியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் R. அருண் பிரகாஷ் அவர்கள் நடுவராக பங்கேற்றார்

கீழ்க்கண்ட தலைப்புகளில் பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டி மாணவ மாணவியரிடையே நடைபெற்றது.

பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டி

1. வ.உ.சி யின் சுதேசி கப்பலும் இந்திய சுதந்திரமும்.
2. சுதந்திர வேள்வித்தீயில் பாரதியின் கவிதை.
3. காந்தியின் கதராடை புரட்சியும் இந்திய சுதந்திரமும்.

மேற்கண்ட தலைப்புகளில், பேச்சுப் போட்டியில் 8 மாணவியர் மற்றும் 2 மாணவர்கள் பங்கேற்றனர். கட்டுரைப் போட்டியில் 8 மாணவியர் பங்கேற்றனர்.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர் சுதந்திர தின அமுத பெருவிழாவில் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

பேச்சு போட்டியில் பரிசு பெற்ற மாணவர் பட்டியல்

1. முதல் பரிசு : செல்வி. R. இலக்கியப்பிரியா - ECE இறுதியாண்டு
2. இரண்டாம் பரிசு: செல்வி. R. கோகுலலட்சுமி- CSE இறுதியாண்டு
3. மூன்றாம் பரிசு : செல்வி. B. ப்ரீத்தி - CSE மூன்றாமாண்டு

கட்டுரைப் போட்டியில் பரிசு பெற்ற மாணவர் பட்டியல்

1. முதல் பரிசு: செல்வி. A . அகல்யா - CSE இறுதியாண்டு

2. இரண்டாம் பரிசு: செல்வி. A . செளம்யா - CSE இறுதியாண்டு
3. மூன்றாம் பரிசு: செல்வி. R .இலக்கியப்பிரியா- ECE இறுதியாண்டு

மேற்கண்ட போட்டிகளை தமிழ் வளர்ச்சித் துறை
ஒருங்கிணைப்பாளர், முனைவர் M. மார்க்கபந்து, உதவி பேராசிரியர்
இயற்பியல் துறை அவர்கள் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து மாணவ,
மாணவிகளை வழி நடத்தினார்.